

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2021.04.08

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.3 – 2021 ஏப்பிரல்

இலங்கை மத்திய வங்கி அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2021 ஏப்பிரல் 7ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திலும் 5.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானத்திருக்கிறது. சபையானது பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளையும் மிகக் கவனமாகப் பரிசீலனையில் கொண்டதன் பின்னர் இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. சபையானது தொடர்ந்தும் குறைந்த வட்டி வீத அமைப்பினைப் பேணுவதற்கு தொடர்ந்தும் கடப்பாடு கொண்டிருப்பதன் மூலம் தற்போது நிலவும் தாழ்ந்த வட்டி வீதச் சூழல் மற்றும் நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் பின்னணியில் உறுதித்தன்மை வாய்ந்த பொருளாதார மீட்சியொன்றிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு உறுதியளிக்கிறது.

கொள்கை தூண்டல் வழிமுறைகள் மற்றும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் ஆரம்பமாகியமை என்பவற்றின் உதவியுடன் உலகளாவிய பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது

2021 ஏப்பிரலில் பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாட்டின்படி, 2020இல் உலகளாவிய வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட 3.3 சதவீதம் கொண்ட சுருக்கத்திலும் பார்க்கக் குறைவான அளவினைப் பதிவுசெய்யும் என மதிப்பிடப்பட்டிருப்பதானது, அதிவிசேடமான கொள்கை ஆதரவின் பக்கபலத்துடன் 2020இன் பின்னரைப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் விரைவான மீட்சியைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய வளர்ச்சி எறிவுகள் 2021இல் 6.0 சதவீதத்திற்கும் 2022இல் 4.4 சதவீதத்திற்கும் மேல் நோக்கித் திருத்தப்பட்டன. பிராந்தியங்களுக்கிடையேயும் நாடுகளுக்கிடையேயும் பொருளாதார மீட்சியின் வேகம் வேறுபட்டுக் காணப்படுவது தடுப்பு மருந்து வழங்கப்படும் வேகத்தில் காணப்படும் வேறுபாடுகளையும் பொருளாதாரக் கொள்கை ஆதரவின் அளவினையும் அமைப்பியல் பண்புகளையும் பிரதிபலிப்பதாகவுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்திலிருந்து குறிப்பிடத்தக்களவிற்கு மீண்டிருக்கிறது

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளின்படி, 2020இல் இலங்கையின் பொருளாதாரத்தின் சுருக்கம் 3.6 சதவீதத்தில் அமைந்திருந்ததுடன் இது ஆரம்ப எறிவுகளிலும் பார்க்கக் குறைவானதாகும். நாட்டில் கொவிட்-19இன் இரண்டாவது அலைக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஓராண்டிற்கு முன்னைய நிலையிலிருந்து 2020இன் முதற் காலாண்டில் 1.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை மற்றும் இறைக் கொள்கைகளினால் சாத்தியமாக்கப்பட்ட வளர்ச்சிக்குத் தூண்டுதலளிக்கும் சூழ்நிலையின் ஆதரவுடன் உள்ளூரில் கொவிட்-19 இன் பரவல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் முன்னணி வர்த்தகப் பங்காளர்களின் மீட்சி எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க வலுவானதாக இருந்தமை என்பனவற்றின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் உயர்ந்த வளர்ச்சி உத்வேகமொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சில அண்மைக் கால சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டுத் துறை தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது

வணிகப்பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 2021 சனவரி காலப்பகுதியில் தொடர்ந்தும் குறுக்கமடைந்த வேளையில் 2021 பெப்புருவரிக்கான பூர்வாங்கத் தரவுகள் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் குறைவடையும் என்பதனைக் காட்டியதுடன், இறக்குமதிகள் மீதான செலவினம் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களிலும் பார்க்க பெரியளவில் சுருக்கமடைந்ததன் மூலம் இது தூண்டப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021இன் இதுவரையான காலப்பகுதியில் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தொடர்ந்தும் பதிவுசெய்ததுடன் இவ்வேகம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியில் தடுப்பு மருந்துகள் வழங்குவது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, எல்லைகள் திறக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாத் துறை படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மத்திய வங்கியும் அரசாங்கமும் முதலீடுகளிலும் வெளிநாட்டு நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்காக கடன் வழங்கும் பங்காளர்களுடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன் வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பளவுக் கடப்பாடுகளை உரிய நேரத்தில் கௌரவிப்பதிலும் தொடர்ந்தும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தது. அண்மையில் மத்திய வங்கி சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்குச் சமமானது) கொண்ட தொகைக்காக சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடொன்றினைச் செய்து கொண்டது. இலங்கை ரூபா அண்மையில் சில தளம்பல்களைக் கொண்டிருந்த போதும் மற்றைய விடயங்களுடன் அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மற்றும் குறிப்பிட்ட வெளிநாட்டுச் செலவாணி வெளிப்பாய்ச்சல்கள் என்பன மீதான தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்வது உள்நாட்டு, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்படும் அழுத்தத்தினை விடுவிப்பதற்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மாச்சு இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 4.1 பில்லியனாக (சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் நீங்கலாக) மதிப்பிடப்பட்டதுடன் இது, மூன்று மாத இறக்குமதிகளுக்குப் போதுமானதாக விளங்கியது.

சந்தை வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே குறைந்த மட்டத்தில் வீழ்ச்சியடைந்தமை மீட்சி நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுகின்றன

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நாணயக் கொள்கை தளர்த்தல் வழிமுறைகளின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் பெரும்பாலான சந்தை வட்டி வீதங்கள் அவற்றின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இருப்பினும் கூட, நாணயக் கொள்கை எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக அண்மையில் அரசு பிணையங்கள் மீதான விளைவுகளில் மேல் நோக்கிய அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மத்திய வங்கி உள்நாட்டுப் பணச் சந்தையில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்த மிகையான திரவத்தன்மை காணப்பட்டமைக்கிடையிலும் தாழ்ந்த வட்டி வீத அமைப்பினைப் பேணுவதன் அவசியத்தினை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. இதன் மூலம் உள்நாட்டு முதலீடுகள் உத்வேகம் பெறுவதற்கு வசதியளிக்கப்படுகிறது.

2021இன் இதுவரையான காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுகடன் விரிவடைந்தமையானது வளர்ச்சி ஆதரவுக் கொள்கைகளின் தாக்கத்தினைப் பிரதிபலிப்பதாகவுள்ளது

தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி 2021 பெப்புருவரியில் வேகமடையத் தொடங்கியது. இவ்வுத்வேகமானது குறைந்த கடன்வழங்கல் வீதங்கள் உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்படும் மிகையான திரவத்தன்மை நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறையின் கடன்வழங்கலில் எதிர்பார்க்கப்படுகின்ற உயர்வு என்பனவற்றின் ஆதரவுடன் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறைக்கான கொடுகடன், குறிப்பாக, வங்கித்தொழில் முறைமையிலிருந்தான அரசாங்கத்திற்கான தேரிய கொடுகடன் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து உள்நாட்டுக் கொடுகடனில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினையும் விரிந்த பண வளர்ச்சியில் விரைவுத்தன்மையினையும் தோற்றுவித்தது.

அண்மைய காலத்தில் பணவீக்கம் தொடர்ந்தும் குறைந்த நிலையில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தர காலத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் மேல்நோக்கிய அழுத்தங்கள் எதிர்பார்க்கப்படும் நிரம்பல்பக்க மேம்பாடுகளின் மூலம் பெருமளவிற்குத் தணிக்கப்படும்

உள்நாட்டு உணவு விலைகள் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றமை மற்றும் பொருளாதாரத்தின் குறைவடைந்த கேள்வி நிலைமைகள் என்பன அண்மைய காலத்தில் பணவீக்கம் குறைவடைய உதவும். எனினும், மற்றைய விடயங்களுடன், கூட்டுக் கேள்வி நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற முன்னேற்றங்களின் காரணமாக நடுத்தர காலத்தில் பணவீக்கத்தின் மீது அழுத்தம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் உலகளாவிய பண்ட விலைகளில் ஏறிவுசெய்யப்பட்ட மீட்சி என்பனவற்றின் காரணமாக நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கத்தின் மீது அழுத்தம் தோன்றக்கூடும். அத்தகைய அழுத்தங்கள் நடுத்தர காலப்பகுதியில் நிரம்பல் பக்கத்தின் மீது எதிர்பார்க்கப்படுகின்ற முன்னேற்றங்களின் மூலம் பெருமளவிற்கு சமப்படுத்தப்படக்கூடும்.

கொள்கை வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொள்கையில் நாணயச் சபை தற்போதைய தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருக்கிறது. இதற்கமைய, சபையானது கொள்கை வட்டி வீதங்களை அதாவது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பனவற்றை அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திலும் 5.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்திருக்கிறது. சபையானது 2020இன் இறுதிப்பகுதியில் வளர்ச்சியின் செயலாற்றமானது எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க வலுவாக இருந்தமையினை அவதானித்திருப்பதுடன் எதிர்வரும் காலத்தில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கு தற்போது நிலவும் குறைந்த வட்டி வீத அமைப்பு பேணப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்துகிறது. மத்திய வங்கி உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்குமென்பதுடன் வளர்ச்சி உத்வேகத்தினை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதாரத்திற்கு உதவும் விதத்தில் முன்கூட்டிய வழிமுறைகளை எடுப்பதற்கும் ஆயத்தநிலையில் இருக்கின்ற அதேவேளையில், நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் 4 – 6 சதவீதமான இலக்கிடப்பட்ட பணவீக்கத்தைப் பேணுகின்றது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் என்பன மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்	4.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	5.50%
வங்கி வீதம்	8.50%
நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

பத்திரிகை மாநாடு, ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யூ டி லக்ஷ்மன் அவர்களின் தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2021 ஏப்பிரல் 8ஆம் நாள் மு.ப. 11.00 மணிக்கு நடைபெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 மே 20ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புக்கள்

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்									
	2019					2020				
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்
வேளாண்மை	5.7	3.1	2.6	-5.8	1.0	-6.5	-8.2	3.1	1.3	-2.4
கைத்தொழில்கள்	3.9	1.7	3.3	1.3	2.6	-7.9	-23.1	0.6	1.3	-6.9
பணிகள்	4.0	0.7	1.8	2.4	2.2	2.9	-12.9	2.1	1.9	-1.5
மொ.உ.உற்பத்தி	4.0	1.3	2.3	1.6	2.3	-1.8	-16.4	1.3	1.3	-3.6

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		ஓகத் 20	செத் 20	ஓத் 20	நவெ 20	திசெ 20	சன 21	பெப் 21	மாச் 21
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	4.1	4.0	4.0	4.1	4.2	3.0	3.3	4.1
	தேடுவிசு(2013=100)	6.2	6.4	5.5	5.2	4.6	3.7	4.2	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	3.2	2.9	3.0	3.0	3.5	2.7	2.6	3.1
	தேடுவிசு(2013=100)	4.6	4.8	4.5	4.5	4.7	4.2	4.1	-

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்				
	ஒத் 20	நவெ 20	திசெ 20	சன 21	பெப் 21	ஒத் 20	நவெ 20	திசெ 20	சன 21	பெப் 21
ஒதுக்குப் பணம்	928	936	964	976	978	2.2	1.9	3.4	4.3	1.5
விரிந்த பணம் (M _{2b})	9,017	9,136	9,406	9,533	9,651	20.9	22.3	23.4	23.7	23.8
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(247)	(281)	(209)	(321)	(386)	-313.7	-390.1	-308.0	-458.9	-496.1
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	9,264	9,417	9,615	9,854	0,037	26.2	27.7	27.8	29.4	30.4
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	4,263	4,363	4,548	4,758	4,793	56.2	61.5	62.7	63.1	61.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	1,003	1,011	1,002	1,058	1,080	27.1	25.9	22.5	29.0	29.7
தனியார் துறைக்கான கொடுகடன்	6,054	6,094	6,171	6,197	6,276	6.3	6.2	6.5	6.9	7.8
விரிந்த பணம் (M ₄)	11,049	11,194	11,462	11,643	11,799	19.5	20.8	21.4	21.6	21.9

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	ஒத் 20 முடிவில்	நவெ 20முடிவில்	திசெ 19 முடிவில்	சன 21 முடிவில்	பெப் 21 முடிவில்	மாச் 21 முடிவில்	2021 ஏப். 7 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	4.50	4.50	4.50	4.50	4.50	4.50	4.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	5.50	5.50	5.50	5.50	5.50	5.50	5.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	4.53	4.54	4.55	4.55	4.55	4.62	4.64
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	4.57	4.64	4.69	4.69	4.90	5.05	5.08
182-நாள்	4.69	4.76	4.80	4.75	4.99	5.10	5.12
364-நாள்	4.96	5.00	5.05	4.98	5.09	5.11	5.15
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வராந்தம்)	5.85	5.83	5.81	5.90	.76	5.78	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	10.82	10.55	10.29	10.17	10.08	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	8.73	8.71	8.38	8.37	8.26	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	6.23	6.01	5.80	5.58	5.36	5.20	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	7.59	7.37	7.14	6.88	6.53	6.29	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.10	4.96	4.93	5.19	4.96	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.25	5.07	5.08	5.30	5.09	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி